

முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி 2025

12002

வகுப்பு : 12

கணக்குப்பதிவியல்

மதிப்பெண்கள்: 90

நேரம் : 3.00 மணி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(20 x 1 = 20)

- தொடக்க முதல் ₹ 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ₹ 6,000, அவ்வாண்டின் இலாபம் ₹ 2,000 மற்றும் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 3,000 எனில் இறுதி முதல் காணவும்.
(அ) ₹ 9,000 (ஆ) ₹ 11,000 (இ) ₹ 21,000 (ஈ) ₹ 3,000
- கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீற்றோர்கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
(அ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு (ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு
(இ) அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு
(ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
- பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக்கணக்கில் பதியப்படுவதில்லை?
(அ) பழைய செய்தித்தாள்கள் விற்பனை (ஆ) சொத்து விற்பனை மீதான நட்பம்
(இ) செயலாளருக்கு வழங்கிய மதிப்பீட்டியம் (ஈ) அறைகளை விற்பனை செய்தல்
- ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ₹ 100 செலுத்துகின்றனர். நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ₹ 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ₹ 300. வருவாய் மற்றும் செலவினக்கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.
(அ) ₹ 50,000 (ஆ) ₹ 50,200 (இ) ₹ 49,900 (ஈ) ₹ 49,800
- ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாதநடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்களை சராசரியாக
(அ) 5.5 மாதங்கள் (ஆ) 6 மாதங்கள் (இ) 12 மாதங்கள் (ஈ) 6.5 மாதங்கள்
- கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது
(அ) சமமான விகிதத்தில் (ஆ) முதல் விகிதத்தில்
(இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ) (ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
- ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது
(அ) சராசரி இலாபம் (ஆ) சாதாரண இலாப விகிதம்
(இ) எதிர்நோக்கும் இலாப விகிதம் (ஈ) இவைகளில் ஏதுமில்லை
- 2017-ல் கணக்கேட்ட படி இலாபம் ₹ 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்பம் ₹ 2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்
(அ) ₹ 36,000 (ஆ) ₹ 35,000 (இ) ₹ 38,000 (ஈ) ₹ 34,000
- மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
(அ) ஆதாயம் (ஆ) நட்பம் (இ) செலவு (ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?
(அ) பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறுபடும்
(ஆ) முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்பங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
(இ) கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்
(ஈ) ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது
- கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தர இலாபங்கள் மற்றும் நட்பங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.

- 12 ACC. TM - 1

- (அ) புதிய இலாபப் பகிர்வு விகிதம் (ஆ) பழைய இலாபப் பகிர்வு விகிதம் (இ) ஆதாய விகிதம் (ஈ) தியாக விகிதம்
12. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த 'A' என்பவர் 2019 மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை ₹ 25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு
- (அ) A-ன் முதல் கணக்கு (ஆ) A-ன் கடன் கணக்கு
- (இ) A-ன் நிறைவேற்றாளர் கணக்கு (ஈ) A-ன் நிறைவேற்றாளர் கடன் கணக்கு
13. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?
- (அ) முகமதிப்பு (ஆ) பெயரளவு மதிப்பு (இ) செலுத்தப்பட்ட தொகை (ஈ) அழைக்கப்பட்ட தொகை
14. சுபீம் நிறுவனம் பங்கொன்று ₹ 10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத் தொகை ₹ 2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ₹ 9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.
- (அ) ₹ 700 (ஆ) ₹ 800 (இ) ₹ 900 (ஈ) ₹ 1,000
15. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?
- (அ) நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்விற்கும் பொருந்தும். (ஆ) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வு ஒரு வழிமுறை இது ஒரு முடிவல்ல.
- (இ) நிதிநிலை அறிக்கை பகுப்பாய்விற்கு நிபுணத்துவம் தேவையில்லை.
- (ஈ) ஆய்வு செய்யப்பட்ட தகவல்களை உய்த்துணர்வது தனிப்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகும்.
16. ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ₹ 80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ₹ 88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன? (அ) 10% (ஆ) 110% (இ) 90% (ஈ) 11%
17. சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ளடங்கிச் சொத்துகள் அழைக்கப்படுவது
- (அ) காப்புகள் (ஆ) புலனாகும் சொத்துகள் (இ) நிதி (ஈ) விரைவு சொத்துகள்
18. விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை ₹ 3,00,000. அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ₹ 60,000. அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
- (அ) 2 மடங்கு (ஆ) 3 மடங்கு (இ) 4 மடங்கு (ஈ) 8 மடங்கு
19. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
- (அ) தலைமைப் பதிவு (ஆ) அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்
- (இ) அறிக்கைகள் (ஈ) சொத்துக்கள்கட்டுனுக்கு வாங்கியது
20. அலுவலகப் பயன்பாட்டிற்காக ₹ 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்தவகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?
- (அ) எதிர்ப்பதிவு சான்றாவணம் (ஆ) பெறுதல்கள் சான்றாவணம்
- (இ) செலுத்தல்கள் சான்றாவணம் (ஈ) விற்பனை சான்றாவணம்

II. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். (வினா எண். 30 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)

21. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்: (7 x 2 = 14)

விவரம்	₹
2018, ஏப்ரல் 1 அன்று முதல்	40,000
2019, மார்ச் 31 அன்று முதல்	50,000
அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல்	7,000
அவ்வாண்டில் இலாபம்	8,000
அவ்வாண்டில் எடுப்புகள்	?

22. இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின் வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
23. கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும்

5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி காலமுறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

24. வாங்கப்பட்ட நற்பெயர் என்றால் என்ன?
25. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மைநிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2:9 இலாபவிகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின்போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ₹ 27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணர் தன்னுடையங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டு வர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
26. தீனா, சூர்யா மற்றும் ஜானகி என்ற கூட்டாளிகள் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று தீனா கூட்டாண்மையை விட்டு விலகினார். அவருடைய விலகலின் போது நிறுவனத்தின் கணக்கேடுகள் ₹ 50,000 காப்பு நிதியினைக் காட்டியது. காப்பு நிதியினை மாற்றுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
27. அழைப்பு நிறுவன என்பதன் பொருள் என்ன?
28. போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளைவிட ஏற்புடையதாகும்?
29. கீதா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நினைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
- (i) அவ்வாண்டில் விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹ 55,00,000.
- (ii) அவ்வாண்டின் இறுதியில் நினைச் சொத்துகள் ₹ 5,00,000.
30. தானியங்கும் கணக்கியல் முறை என்றால் என்ன?

III. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். (Q.No. 40 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (7 x 3 = 21)

31. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ₹ 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

விவரம்	₹	விவரம்	₹
வங்கி மேல்வரைப்பற்று	50,000	சரக்கிருப்பு	1,60,000
கடனாளிகள்	1,80,000	கடன்நீதோர்	90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	70,000	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	2,40,000
கணிணி	30,000	கை ரொக்கம்	60,000
இயந்திரம்	3,00,000		

அவ்வாண்டில் அவர்தன்னுடைய சொந்த பயனுக்காக ₹ 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ₹ 40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

32. பின்வரும் விவரங்கள் வேதாரண்யம் விளையாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

மட்டைகள் மற்றும் பந்துகள் தொடக்க இருப்பு	3,000
அவ்வாண்டில் வாங்கிய மட்டைகள் மற்றும் பந்துகள்	17,000
பழைய மட்டைகள் மற்றும் பந்துகள் விற்பனை	2,000
மட்டைகள் மற்றும் பந்துகள் இறுதி இருப்பு	4,000

33. சையது, சாமுவேல் மற்றும் சுதாகர்முவரும் ஒரு கூட்டாண்மைநிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவனத்தின் விதிமுறைகளின் படி சாமுவேலிற்கு மாத ஊதியம் ₹ 2,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் சுதாகருக்கு கழிவு ஆண்டுக்கு 6,000 அனுமதிக்கப்பட்டது.

கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

34. உயர் இலாப முறையில் நற்பெயர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
35. ஓவியா மற்றும் காவியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபநட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் அகல்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்து கொண்டனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு

பொறுப்புகள்	₹	₹	சொத்துகள்	₹
முதல் கணக்கு:			கட்டடம்	40,000
ஓவியா	50,000		பொறித் தொகுதி	50,000
காவியா	40,000	90,000	அறைகளை	30,000
இலாப நட்டப் பகிர்வு க/கு		40,000	கடனாளிகள்	20,000
பொதுக் காப்பு		8,000	சரக்கிருப்பு	10,000
தொழிலாளர் ஈட்டு நிதி		12,000	ரொக்கம்	20,000
பற்பல கடனீந்தோர்		20,000		
		170,000		170,000

சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு ஆகியவற்றை மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

36. ராகூல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகூல் மற்றும் ரவி ஆகியோரால் 3:2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.
37. யுனைட்டட் இண்டஸ்ட்ரீஸ் வரையறு நிறுவனம் ₹10 மதிப்பிலான நேர்மைப் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ₹3, ஒதுக்கீட்டின் மீது (முனைமம் உள்பட) ₹4, முதலாவது அழைப்பின் மீது ₹2 மற்றும் இறுதி அழைப்பின் மீது ₹2 என தொகை செலுத்தப்பட வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளின் துழைநிலைகளுக்கேற்ப ஒதுப்பிப்பு குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
- (i) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினை செலுத்தத் தவறியதால், அவருடைய பங்குகள் ஒதுப்பிப்பு செய்யப்பட்டன.
- (ii) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் ஒதுக்கீட்டு முதலாவது மற்றும் இறுதி அழைப்பினை செலுத்தத் தவறியதால், அவருடைய பங்குகள் ஒதுப்பிப்பு செய்யப்பட்டன.
- (iii) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் ஒதுக்கீட்டு மற்றும் முதலாவது அழைப்பினை செலுத்தத் தவறியதால் முதலாவது அழைப்பிற்கு பின் அவரது பங்குகள் ஒதுப்பிப்பு செய்யப்பட்டன.
38. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.
39. பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
- நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹8,00,000, இயக்க இலாபம் ₹2,00,000.
- நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹20,00,000, இயக்க அடக்கவிலை ₹14,00,000.
- நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ₹10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25% இயக்கச் செலவுகள் ₹1,00,000

40. Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை?

- IV. அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(7 x 5 = 35)

41. (அ) ஆணத்த தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்	31.3.2018	31.3.2019
வங்கி ரொக்கம்	5,000 (ப.)	60,000 (வ.)
கை ரொக்கம்	3,000	4,500
சரக்கிருப்பு	35,000	45,000

பற்பல கடனாளிகள்	1,00,000	90,000
பொறி மற்றும் இயந்திரம்	80,000	80,000
நிலம் மற்றும் கட்டடங்கள்	1,40,000	1,40,000
பற்பல கடனீந்தோர்	1,70,000	1,30,000

ஆணந்த் தனது சொந்த பயனுக்காக ₹ 60,000 எடுத்துக் கொண்டார். அவர்தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ₹ 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்

(அல்லது)

(ஆ) கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2013 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்.

பெறுதல்கள்	₹	செலுத்தல்கள்	₹
தொடக்க இருப்பு		அறைகளை வாங்கியது	10,000
கை ரொக்கம்	11,000	வாடகை	2,800
பங்காதாயம் பெற்றது	27,600	செயலர் மதிப்பீட்டியம்	15,000
பழைய செய்தித்தாள் விற்கிறது	3,000	தபால் செலவுகள்	1,700
உறுப்பினர் சந்தா	31,000	பொதுச் செலவுகள்	4,350
பாதுகாப்பு பெட்டக வாடகை	8,000	அச்ச மற்றும் எழுதுபொருள்கள்	45,000
முதலீடுகள் மீதான வட்டி	1,250	தணிக்கைக் கட்டணம்	5,000
அறைகளை விற்கிறது	5,000	இறுதி இருப்பு	
(ஏட்டு மதிப்பு ₹ 4,400)		கை ரொக்கம்	3,000
	86,850		86,850

42. (அ) மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

பு ரொக்க ஏடு		வ	
விவரம்	₹	விவரம்	₹
இருப்பு கீ/கொ	1,20,000	கொள்முதல்	1,50,000
விற்பனை	3,60,000	கடனீந்தோர்	2,50,000
கடனாளிகள்	3,40,000	கூலி	70,000
		பற்பலச் செலவுகள்	1,27,000
		இருப்பு கீ/இ	2,23,000
	8,20,000		8,20,000

பிற தகவல்கள்:

விவரம்	14.2018	31.3.2019
சரக்கிருப்பு	1,10,000	1,80,000
பற்பல கடனாளிகள்	1,30,000	?
பற்பல கடனீந்தோர்	1,80,000	90,000
அறைகளையும் பொருத்துக்கைகளும்	80,000	80,000

கூடுதல் தகவல்கள்:

- 12 ACC TM -5

பொறுப்புகள்	₹	₹	சொத்துகள்	₹	₹
முதல் கணக்குகள்:			கட்டடம்		60,000
சரண்	60,000		இயந்திரம்		40,000
அருண்	50,000		முதலீடுகள்		20,000
கரண்	40,000	1,50,000	சரக்கிருப்பு		12,000
பொதுக்காப்பு		15,000	கடனாளிகள்	25,000	
கடனீந்தோர்		35,000	கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு	1000	24,000
			வங்கி ரொக்கம்	44,000	
	2,00,000				2,00,000

112017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.

- (i) நிறுவனத்தின் நற்பெயர் ₹ 21,000 என மதிப்பிடப்பட்டது. (ii) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
 (iii) கட்டடம் ₹ 80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
 (iv) வாராக்கடன் ஒதுக்கு ₹ 2,000 ஆக அதிகரிக்க வேண்டும். (v) சரக்கிருப்பு மதிப்பில் ₹ 2,000 குறைக்க வேண்டும்.
 (vi) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
 தேவையான பேரேட் டிக்கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விகைலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

45. (அ) கஜா வரையறு நிறுவனம் பங்கு ஒன்றின் மதிப்பு ₹ 10 வீதம் 40,000 நேர்மைப்பங்குகளைப் பொது மக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ₹ 2, ஒதுக்கீட்டின் போது ₹ 5 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ₹ 3 என தொகை செலுத்தப்பட வேண்டும். 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 40,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக உள்ள விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அனைத்து தொகையும் முறையாக பெறப்பட்டன எனக் கொண்டு, குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

(அல்லது)

- (ஆ) பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுவனத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

விவரம்	2015-16	2016-17
விற்பனை மூலம் பெற்ற வருவாய்	2,00,000	3,00,000
இதர வருமானம்	25,000	75,000
செலவுகள்	2,50,000	1,50,000
வருமான வரி %	40	40

46. (அ) பின்வரும் மலர் நிறுவனத்தின் 2016, மார்ச் 31 மற்றும் 2017, மார்ச் 31 ஆம் நாளைப் ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

விவரம்	2016, மார்ச் 31	2017, மார்ச் 31
I பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்		
1. பங்குதாரர் நிதி		
அ) பங்கு முதல்	2,00,000	2,50,000
ஆ) காப்பும் மிகுதியும்	50,000	50,000
2. நீண்ட காலப் பொறுப்புகள்		
நீண்ட காலக்கடன்கள்	30,000	60,000
3. நடப்புப் பொறுப்புகள்		
கணக்குகள் மூலம் செலுத்தவேண்டியவைகள்	20,000	60,000
மொத்தம்	3,00,000	4,20,000
II சொத்துகள்		
1. நீண்ட காலச் சொத்துகள்		
2. நடப்புச் சொத்துகள்		
சரக்கிருப்பு	75,000	1,50,000
ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவைகள்	75,000	45,000
மொத்தம்	3,00,000	4,20,000

(அல்லைது)

(ஆ) ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.

(i) புற அக பொறுப்புகள் விகிதம் (ii) உரிமையாளர் விகிதம் (iii) முதல் உந்து திறன் விகிதம்

ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக்குறிப்பு

விவரம்	தொகை
I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்	
1. பங்குதாரர் நிதி	
(அ) பங்கு முதல்	
நேர்மைப் பங்கு முதல்	2,50,000
6% முன்னுரிமைப் பங்கு முதல்	2,00,000
(ஆ) காப்புகள் மற்றும் மிகுதி	1,50,000
2. நீண்டகாலப் பொறுப்புகள்	
நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள்)	3,00,000
3. நடப்புப் பொறுப்புகள்	
(அ) வங்கியிலிருந்து பெற்றுகுறுகியகாலக் கடன்கள்	2,00,000
(ஆ) கணக்குகள் மூலம் செலுத்தவேண்டியவைகள்	1,00,000
மொத்தம்	12,00,000
II. சொத்துகள்	
1. நீண்டகாலச் சொத்துகள்	
நிலைச் சொத்துகள்	8,00,000
2. நடப்புச் சொத்துகள்	
(அ) சரக்கிருப்பு	1,20,000
(ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்	2,65,000
(இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள்	10,000
(ஈ) இதர நடப்புச் சொத்துகள்	
முன்சுட்டிச் செலுத்திய செலவுகள்	5,000
மொத்தம்	12,00,000

47. (அ) வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்	₹	₹	சொத்துகள்	₹
முதல் கணக்குகள்:			அறைகலன்	25,000
வெற்றி	30,000		சரக்கிருப்பு	20,000
இரஞ்சித்	20,000	50,000	கடனாளிகள்	10,000
காப்பு நிதி		5,000	கை ரொக்கம்	35,000
பற்பல கடனீந்தோர்		45,000	இலாபநட்டக/கு (நட்டம்)	10,000
		100,000		100,000

பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று துரியானன் பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்க்கிறார்.

(i) துரியா 1/4 இலாபப் பங்கிற்காக ₹ 10,000 முதல் கொண்டுவருகிறார்.

(ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.

(iii) கடனாளிகள் ₹ 7,500 என மதிப்பிடப்படுகிறது.

(iv) அறைகலன் மதிப்பு ₹ 40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.

(v) கொடுபட வேண்டிய கூலி ₹ 4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

(அல்லைது)

(ஆ) Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின்வகைகளை குறிப்பிடவும்.

12.10.2018